

ஓம்
ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம : |
ஸ்ரீ பத்மாவத் ஸமேத வேங்கடேஸாய நம : |
ஸ்ரீ விஷ்ணவே பரமாத்மநே நம : |
ஸ்ரீமதே ராமாநுஜாய நம : |
ஸ்ரீ நிகமாந்த மஹா தேஸிகாய நம : |
ஸ்ரீ ஸாயிராம் |

மஹாளாய ஸ்ராத்தம்

Significance of mahaaLaya shraaddhaM (mahaaLayaM)

mahaaLaya shraaddha should be performed by those who are obliged to perform *amaavaasyaa tarpaNa*. *mahaaLaya paksha* is the *krishNa paksha* which precedes *mahaaLaya amaavaasyaa* and occurs during *simha/kanyaa* months (Tamil months of *aavaNi/puraTTasi*). *mahaaLaya shraaddha* (also called *mahaaLaya tarpaNaM* or simply *mahaaLayaM*) is performed on a suitable day during this *paksha*. *ashhTami tithi* which occurs during this *paksha* is known as *madhyaashhTami*. *bharaNi nakshtra* which falls during this *paksha* is known as *mahaa bharani*. Most people prefer one of these two days for performing *mahaaLayaM*. Several people prefer the parent's *tithi* day. *mahaaLayaM* is performed somewhat similar to *amaavasyaa darsha shraaddha* with the addition of a third set of *bhugnaa(s)* between the *pitR^i* and *maatR^i varga(a)s* for invoking *sarve kaaruNya pitR^ii(s)*.

The concept of *pitR^i loka* is quite interesting and fascinating. There is a lot of oral tradition passed on by our elders and there is privately circulated written literature on this subject based on what one would consider to be authentic information. This will be a future topic for a separate webpage. It is believed that during the *mahaaLaya paksha* all our *pitR^ii(s)*, whichever plane of spiritual progress they may have reached, come over to receive our oblation during *mahaaLayaM* and it is for these *pitR^ii(s)* that the third set of *bhugnaa(s)* are placed.

If you are performing mahaaLayaM for the first time, please seek the guidance of someone who knows the procedure and then follow the routine herein.

ஆசமநம் - ப்ரா ணாமம் - ஸங்கல்பம்

ஆசமநம்

அச்யுதாய நம :
அநந்தாய நம :
கோவிந்தாய நம :
கேஸவாய நம : - நாராயண நம :
மாதவாய நம : - கோவிந்தாய நம :
விஜ்ணவே நம : - மதுஸூதநாய நம :
த்ரிவிக்ரமாய நம : - வாமநாய நம :
ஸ்ரீதராய நம : - ஹ்ருஜீகேஸாய நம :
பத்மநாபாய நம : - தாமோதராய நம :

ப்ரா ணாமம்

ஓம் பூ : - ஓம் புவ : - ஓம் ஸ்வ :
ஓம் மஹ : - ஓம் ஜந : - ஓம் தப :
ஓகும் ஸத்யம்
ஓம் தத் ஸவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந ப்ரசோதயாத்
ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம்ப்ஹம் பூர்புவஸ்ஸ்வரோம்

குரு இஜ்டதைவ ப்ரார்தீன

Hold the palms in praNaama posture.

ஓம் அஸ்மத் குருப்யோ நம : |
ஓம் அஸ்மத் பரமகுருப்யோ நம : |
ஓம் அஸ்மத் ஸர்வகுருப்யோ நம : |
ஸ்ரீமதோ ஸ்ரீ ஆதிவண் ஸடகோப யதீந்த்ர மஹாதோஸிகாய நம : |

யஸ்யா பவத் பக்த ஜநார்தி ஹந்து :
பித்ருத்வமந்யே ஜ்வவிசார்ய தூர்ணம் |
ஸ்தம்பேஅவதார : ஸ்தமநந்யலப்யம்
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹம் ஸரணம் ப்ரபத்யே ||

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தா சார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி ||

குருப்யஸ்தத் குருப்யஸ்ச நமோவாக மதீமஹே |
வ்ருணீமஹே ச தத்ராத்த்யௌ தம்பதீ ஜகதாம் பதீ ||

ஸ்ரீமந்ந பீஜ்ட வரத |
த்வாமஸ்மி ஸரணம் கத : ||

ஸ்வஸேஜ பூதேன மயா ஸ்வீயை : ஸர்வ பரிச்சதை : ।
விதாதும் ப்ரீதமாத்மானம் தேவ : ப்ரக்ரமதே ஸ்வயம் ॥

ஸ்க்லாம்பரதரம் விஜ்ணும் ஸஸிவர்ணம் சதுர்ப்புஜம் ।
ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வவிக்நோபஸாந்தயே ॥

யஸ்ய த்விரதவக்த்ராத்யா : பாரிஜத்யா : பரஸ்ஸதம் ।
விக்நம் நிக்நந்தி ஸததம் விஜ்வக்ஸேநம் தமாஸ்ரயே ॥

All pitR^i kaaryaas are done with yaGYnopaviitam in praachiinaaviita position, normally facing South. If facing South is not possible, the next choice is to face East.
Wear the yaGYnopaviitam in praachiinaaviita position.
Hold the palms in the sa.nkalpa posture.

ஸங்கல்பம்

ஹரி : ஓம் தத் ஸத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த ।

அஸ்ய ஸ்ரீ பகவதோ மஹா புருஷஸ்ய ।

விஜ்ஜே ஞாஜ்ஞயா ।

ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரஹ்மே ணு

த்விதீய பரார்தே । ஸ்ரீ ஸ்வேதவராஹ கல்பே ।

வைவஸ்வத மன் வந்தரே । கலியுகே ।

ப்ரதம பாதே ।

அஸ்மின் வர்தமானானாம் வ்யாவஹாரிகா ணு ।

ப்ரபவாதீநாம் ஜஜ்ஜ்யா : ஸம்வத்ஸரா ணு மத்யே ।

---- நாம ஸம்வத்ஸரே । ---- அயனே ।

---- ருதௌ । ---- மாஸே ।

க்ருஜ்ஜண பக்ஷே । ---- புண்ய திதௌ ।

---- வாஸர । ---- நக்ஷத்ர யுக்தாயாம் ।

ஸ்ரீவிஜ்ஜனயோக விஜ்ஜுகரண ।

ஏவம் குண விஸேஜண விஸிஜ்ஜடாயாம் ।

அஸ்யாம் ---- புண்ய திதௌ ।

ஸ்ரீ பகவதாஜ்ஞயா ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் ।

கந்யாகதேஸவிதரி ஆஜாட்யாதி பஞ்சமாபர பக்ஷே

----- கோத்ரா ணு ---- ஸர்ம ணு வஸு ருத்ராதித்ய ஸ்வருபா ணு

அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹா ணு ஸபத்நீகாநாம்

----- கோத்ரா ணு ---- ஸர்ம ணு வஸு ருத்ராதித்ய

ஸ்வருபா ணு

அஸ்மத் மாதாமஹ மாதூஹ்பிதாமஹ மாதூஹ்ப்ரபிதாமஹா ணு ஸபத்நீகாநாம்

வர்கத்வயபித்ருந் உத்திஸ்ய வர்கத்வயபித்ரு ணு ஸர்வேகாருண்ய

பித்ரு ணு ச அக்ஷயத்ருப்யர்த்தம்

ஸக்ரன் மஹாளயஸ்ராத்நம் திலதர்பண ரூபேண கரிஜ்யே ॥

Return the yaGYnopaviitam to upaviita position, face West, and hold the palms in praNaama posture.

ஸாத்விகத்யாகம்

ஓம் பகவானேவ ।
ஸ்வநியாமய ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி ।
ஸ்வஸேஜதைகரஸேந அநேன ஆத்மனா கர்த்ரா ।
ஸ்வகீயைஸ்சோப கரீண : ஸ்வாராதீனக ப்ரயோஜனாய ।
பரம புருஷ : ஸர்வஸேஜீ ஸ்ரிய : பதி : ।
ஸ்வஸேஜ பூதமிதம் ।
ஸகர்ன்மஹாளயஸ்ராத்நாக்யம் கர்ம ।
பகவாந் ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரயதி ॥

பித்ரு, மாத்ரு, வர்க ஸர்வேகாருண்ய பித்ரு
ஆவாஹநம் - ஆஸநம் - அர்சநம்

Wear the yaGYnopaviitam in praachiinaaviita position.


ப்ரோக்ஷண மந்த்ரம்

அபஹதா அஸூரா ரக்ஷாகும்ஸி பிஸாசா யேக்ஷயந்தி ப்ருதிவீமனு
அந்யத்ரேதோ கச்சந்து யத்ரைஜாம் கதம் மந : ॥

உதீரதாமவர உத்பராஸ உந்மத்யமா : பிதர : ஸோம்யாஸ :
அஸம் ய ஈபுரவ்ருகா ருதஜ்ஞாஸ்தேநோஅவந்து பிதரோஹவேஜ் ॥

அபவித்ர : பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோபி வா
ய : ஸ்மரேத்புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர : ஸ்சி : ॥

ஓம் பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவ : ॥



பித்ருவர்க ஆவாஹநம்

ஆயாத பிதர : ஸோம்யா கம்பிரை : பதிபி : பூர்யை : ப்ரஜாமஸம்ப்யம்
 தததோ ரயிம்ச தீர்காயுத்வம் ச ஸதஸாரதம் ச ॥
 ---- கோத்ரான் ---- ஸர்மண : வஸு ருத்ராதித்ய ஸ்வருபான்
 அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான்
 ---- கோத்ரா : ---- நாம்னீ :
 அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ராபிதாமஹீன்ஸ்ச ஆவாஹயாமி ॥

sprinkle a few tila (sesame seeds) on the pitR^i varga bhugna.

ஆஸநம்

ஸக்ருதாச்சிந்நம் பர்ஹிருர் ணம்ருது ஸ்யோநம்
 பித்ருப்ய :ஸ்த்வாபராம்யஹம்
 ஆஸ்மிந்ஸீதந்நு மே பிதர : ஸோம்யா : பிதாமஹா :
 ப்ரபிதாமஹாஸ்சா நுகை : ஸஹ ॥

---- கோத்ரா ணு ---- ----- ஸர்ம ணு வஸுருத்ராதித்ய ஸ்வருபா ணு
அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம்
---- கோத்ரா : ---- ----- நாம்நீநாம்
அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீநாம் ச இதமாஸநம்

Take one of the bhugnaas which was laid aside, and offer it as aasana to the pitR^i varga making it a pair of bhugnaas as shown in the sketch.

அர்சநம்

இதமர்சநம்

sprinkle a few tila (sesame seeds) on the pitR^i varga bhugnas.

ஊர்ஜம் வஹந்தீர்மருதம் க்ருதம் பய : கீலாலம்
பரிஸ்ருதகும்ஸ்வதாஸ்த தர்பயத மே அஸ்மத் பித்ருன் ||

Offer water with tila to the pitR^i varga bhugnaas.

மாத்ருவர்க ஆவாஹநம்

ஆயாத மாது பிதர : ஸோம்யா கம்பிரை : பதிபி : பூர்யை : ப்ரஜாமஸ்மப்யம்
தததோ ரயிம்ச தீர்காயுத்வம் ச ஸதஸாரதம் ச ||
---- கோத்ரான் ---- ----- ஸர்மண : வஸு ருத்ராதித்ய ஸ்வருபான்
அஸ்மத் மாதாமஹ மாது பிதாமஹ மாது ப்ரபிதாமஹான்
---- கோத்ரா : ---- ----- நாம்நீ :
அஸ்மத் மாதாமஹி மாது பிதாமஹி மாது ப்ரபிதாமஹீன்ஸ்ச ஆவாஹயாமி ||

sprinkle a few tila (sesame seeds) on the maatR^i varga bhugna.

ஆஸநம்

ஸக்ருதாச்சிந்நம் பர்ஹிருர் ணும்ருது ஸ்யோநம்
பித்ருப்ய ஸ்வத்வாபராம்யஹம்
ஆஸ்மிந்ஸீதந்து மே பிதர : ஸோம்யா : பிதாமஹா : ப்ரபிதாமஹாஸ்சா நுகை :
ஸஹ ||

---- கோத்ரா ணு ---- ----- ஸர்ம ணு வஸுருத்ராதித்ய ஸ்வருபா ணு
அஸ்மத் மாதாமஹ மாது பிதாமஹ மாது ப்ரபிதாமஹாநாம்
---- கோத்ரா : ---- ----- நாம்நீநாம்
அஸ்மத் மாதாமஹி மாது பிதாமஹி மாது ப்ரபிதாமஹீநாம் ச இதமாஸநம்

Take the second bhugnaa from those laid aside, and offer it as aasana to the maatR^i varga making it a pair of bhugnaas.

அர்சநம்

இதமர்சநம்

sprinkle a few tila (sesame seeds) on the maatR^i varga bhugnas.

ஊர்ஜம் வஹந்தீர்மருதம் க்ருதம் பய : கீலாலம்
பரிஸ்ருதகும்ஸ்வதாஸ்த தர்பயத மே அஸ்மத் மாது பித்ருன் ||

Offer water with tila to the maatR^i varga bhugnaas.

ஸர்வேகாருண்யபித்ரு ஆவாஹநம்

ஸர்வேகாருண்யபித்ருன் ஆவாஹயாமி

sprinkle a few tila (sesame seeds) on the middle row bhugna.

ஆஸநம்

ஸர்வேகாருண்யபித்ருணூதிதமாஸநம்

Take the third bhugna which was laid aside, and offer it as aasana to the sarvekaaruNyapitR^I making it a pair of bhugnaas. The final arrangement should now look like it is shown in the sketch.

அர்சநம்

ஸர்வேகாருண்யபித்ருணூ இதமர்சநம்

sprinkle a few tila (sesame seeds) on the sarvekaaruNyapitR^I bhugnaas.

ஊர்ஜம் வஹந்தீரம்ருதம் க்ருதம் பய : கீலாலம்

பரிஸ்ருதகும்ஸ்வதாஸ்த தர்பயத மே ஸர்வேகாருண்யபித்ருன் ||

Offer water with tila to the sarvekaaruNyapitR^I bhugnaas.

பித்ருவர்க தர்பணம்

Offer water with tila to the pitR^i varga bhugnaas after uttering the following mantraas (one offering after each svadhaanamastarpayaami, for a total of three offerings after each mantraa)

பிது:

உதீரதாம் அவர உத்பராஸ : உந்மத்யமா : பிதரஸ்ஸோம்யாஸ :

அஸ்மய ஈயுரவ்ருகா ருதஜ்ஞாஸ்தே நோஅவந்து பிதரோ ஹவேக்ஷு ||

---- கோத்ரான் ---- ஸர்மண : வஸுருபான் அஸ்மத் பித்ருன்

ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

அங்கீரஸோ ந : பிதரோநவக்வா அதர்வானோ ப்ருகவஸ்ஸோம்யாஸ :

தேஷாம் வயகும் ஸுமதௌ யஜ்ஞியாநாமபி பத்ரே ஸௌமநஸே ஸ்யாமா ||

---- கோத்ரான் ---- ஸர்மண : வஸுருபான் அஸ்மத் பித்ருன்

ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

ஆயந்து ந : பிதரோமநோஜவஸ : அக்நிஜ்வாத்தா : பதிபிர்தேவயா¹ன

அஸ்மிந யஜ்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ருவந்து தே அவந்த்வஸ்தான் ||

---- கோத்ரான் ---- ஸர்மண : வஸுருபான் அஸ்மத் பித்ருன்

ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

பிதாமஹ:

ஊர்ஜம் வஹந்தீரம்ருதம் க்ருதம் பய : கீலாலம்
பரிஸ்ருதகும்ஸ்வதாஸ்த தர்பயத மே அஸ்மத் பித்ருன் ||
---- கோத்ரான் ---- ஸர்மண : ருத்ரருபான் அஸ்மத் பிதாமஹான்
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

பித்ருப்ய : ஸ்வதாவிப்ய : ஸ்வதாநம :
பிதாமஹேப்ய : ஸ்வதாவிப்ய : ஸ்வதாநம :
ப்ரபிதாமஹேப்ய : ஸ்வதாவிப்ய : ஸ்வதாநம :
அக்ஷன் பிதர : ||

---- கோத்ரான் ---- ஸர்மண : ருத்ரருபான் அஸ்மத் பிதாமஹான்
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

யே சேஹ பிதரோ யே ச நேஹ யாகும்ஸ்ச வித்ம யாகும் உச ந ப்ரவித்ம
அக்னே தான் வேத்த யதி தே ஜாதவேதஸ்தயா ப்ரத்தக்க்ஸ்வதயா மதந்து ||
---- கோத்ரான் ---- ஸர்மண : ருத்ரருபான் அஸ்மத் பிதாமஹான்
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

ப்ரபிதாமஹான்

மது வாதா ருதாயதே மதுக்ஷரந்தி ஸிந்தவ :
மாத்வீர்நஸ்ஸந்த்வோஹீ : ||
---- கோத்ரான் ---- ஸர்மண : ஆதித்யருபான் அஸ்மத் ப்ரபிதாமஹான்
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

மது நக்தமுதோஹி மதுமத்பார்திவகும்ரஜ :
மது த்யெளரஸ்து ந : பிதா ||
---- கோத்ரான் ---- ஸர்மண : ஆதித்யருபான் அஸ்மத் ப்ரபிதாமஹான்
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

மதுமாந்நோ வநஸ்பதி : மதுமாகும் அஸ்து ஸூர்ய :
மாத்வீர்காவோ பவந்து ந : ||
---- கோத்ரான் ---- ஸர்மண : ஆதித்யருபான் அஸ்மத் ப்ரபிதாமஹான்
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

மாது:

---- கோத்ரா : ---- நாம்நீ : வஸுபத்நீ ருபிணீ அஸ்மத் மாத்ரு :
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

பிதாமஹீ

---- கோத்ரா : ---- நாம்நீ : ருத்ரபத்நீ ருபிணீ அஸ்மத் பிதாமஹீ :
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

ப்ரபிதாமஹி

---- கோத்ரா : ---- நாம்நீ : ஆதித்யபத்நீ ருபிணீ அஸ்மத் ப்ரபிதாமஹி :
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

பித்ருவர்க ஜ்ஞாதீ தர்பணம்

ஜ்ஞாதாஜ்ஞாத பித்ருன்
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

ஜ்ஞாதாஜ்ஞாத பித்ருபத்நீ :
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

ஊர்ஜம் வஹந்தீரம்ருதம் க்ருதம் பய : கீலாலம்
பரிஸ்ருதகும்ஸ்வதாஸ்த தர்பயத மே அஸ்மத் பித்ருன் ||

Offer water with tila to the pitR^i varga bhugnaas.

த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத ||

Sprinkle tila (sesame seeds) on the pitR^i varga bhugnaas.

மாத்ருவர்க தர்பணம்

Offer water with tila to the maatR^i varga bhugnaas
after uttering the following mantraas (one offering
after each svadhaanamastarpayaami, for a total of
three offerings after each mantraa)

மாதாமாஹ :

உதீரதாம் அவர உத்பராஸ : உந்மத்யமா : பிதரஸ்ஸோம்யாஸ :
அஸ்மய ஈயுரவ்ருகா ருதஜ்ஞாஸ்தே நோஅவந்து பிதரோ ஹவேக்ஷ ||
---- கோத்ரான் ---- ஸர்மண : வஸூருபான் அஸ்மத் மாதாமஹான்
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

அங்கீரஸோ ந : பிதரோநவக்வா அதர்வானோ ப்ருகவஸ்ஸோம்யாஸ :
தேஜாம் வயகும் ஸுமதௌ யஜ்ஞியாநாமபி பத்ரே ஸௌமநஸே ஸ்யாமா ||
---- கோத்ரான் ---- ஸர்மண : வஸூருபான் அஸ்மத் மாதாமஹான்
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

ஆயந்து ந : மாதா பிதரோமநோஜவஸ : அக்நிஜ்வாத்நா : பதிபிர்தேவயானீ
அஸ்மிந் யஜ்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ருவந்து தே அவந்த்வஸ்தமான் ||
---- கோத்ரான் ---- ஸர்மண : வஸூருபான் அஸ்மத் மாதாமஹான்
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

மாது ிதாமஹ :

ஊர்ஜம் வஹந்தீரம்ருதம் க்ருதம் பய : கீலாலம்
பரிஸ்ருதகும்ஸ்வதாஸ்த தர்பயத மே அஸ்மத் மாது ித்ருன் ||
---- கோத்ரான் ---- ஸர்மண : ருத்ரருபான் அஸ்மத் மாது ிதாமஹான்
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

மாது ித்ருப்ய : ஸ்வதாவிப்ய : ஸ்வதாநம :
மாது ிதாமஹேப்ய : ஸ்வதாவிப்ய : ஸ்வதாநம :
மாது ிர்பிதாமஹேப்ய : ஸ்வதாவிப்ய : ஸ்வதாநம :
அக்ஷன் மாது ிதர : ||

---- கோத்ரான் ---- ஸர்மண : ருத்ரருபான் அஸ்மத் மாது ிதாமஹான்
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

யே சேஹ மாது ிதரோ யே ச நேஹ யாகும்ஸ்ச வித்ம யாகும் ஊ ந ப்ரவித்ம
அக்னே தான் வேத்த யதி தே ஜாதவேதஸ்தயா ப்ரத்தக்க்ஸ்வதயா மதந்து ||
---- கோத்ரான் ---- ஸர்மண : ருத்ரருபான் அஸ்மத் மாது ிதாமஹான்
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

மாது ிர்பிதாமஹ :

மது வாதா ருதாயதே மதுக்ஷரந்தி ஸிந்தவ :
மாத்வீர்நஸ்ஸந்த்வோஊதீ : ||
---- கோத்ரான் ---- ஸர்மண : ஆதித்யருபான் அஸ்மத் மாது ிர்பிதாமஹான்
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

மது நக்தமுதோஊஸி மதுமத்பார்திவகும்ரஜ :
மது த்யௌரஸ்து ந : பிதா ||
---- கோத்ரான் ---- ஸர்மண : ஆதித்யருபான் அஸ்மத் மாது ிர்பிதாமஹான்
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

மதுமாந்நோ வநஸ்பதி : மதுமாகும் அஸ்து ஸூர்ய :
மாத்வீர்காவோ பவந்து ந : ||
---- கோத்ரான் ---- ஸர்மண : ஆதித்யருபான் அஸ்மத் மாது ிர்பிதாமஹான்
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

மாதாமஹீ

---- கோத்ரா : ---- நாம்நீ : வஸூபத்நீ ருபிணீ அஸ்மத் மாதாமஹீ :
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

மாது ிதாமஹீ

---- கோத்ரா : ---- நாம்நீ : ருத்ரபத்நீ ருபிணீ அஸ்மத் மாது ிதாமஹீ :
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

மாது ஷ்ரபிதாமஹீ

---- கோத்ரா : ---- நாம்நீ : ஆதித்யபத்நீ ரூபிணீ அஸ்மத் மாது ஷ்ரபிதாமஹீ :
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

மாத்ருவர்க ஜ்ஞாதீ தர்பணம்

ஜ்ஞாதாஜ்ஞாத மாது ஷித்ருன்
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

ஜ்ஞாதாஜ்ஞாத மாது ஷித்ருபத்நீ :
ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி ஸ்வதாநமஸ்தர்பயாமி

ஊர்ஜம் வஹந்தீரம்ருதம் க்ருதம் பய : கீலாலம்
பரிஸ்ருதகும்ஸ்வதாஸ்த தர்பயத மே அஸ்மத் மாது ஷித்ருன் ||

Offer water with tila to the maatR^i varga bhugnaas.

த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத ||

Sprinkle tila (sesame seeds) on the maatR^i varga bhugnaas.

ஸர்வேகாருண்யபித்ரு தர்பணம்

Offer water with tila to the sarvekaaruNyapitR^i
bhugnaas one offering after each
svadhaanamastarpayaami.

ஸர்வேகாருண்யபித்ரு :

ஸர்வேகாருண்யபித்ருன் ஸ்வதாநமஸ்தர்பயாமி
ஸர்வேகாருண்யபித்ருன் ஸ்வதாநமஸ்தர்பயாமி
ஸர்வேகாருண்யபித்ருன் ஸ்வதாநமஸ்தர்பயாமி

ஸர்வேகாருண்யபித்ருபத்நீ :

ஸர்வேகாருண்யபித்ருபத்நீ : ஸ்வதாநமஸ்தர்பயாமி
ஸர்வேகாருண்யபித்ருபத்நீ : ஸ்வதாநமஸ்தர்பயாமி
ஸர்வேகாருண்யபித்ருபத்நீ : ஸ்வதாநமஸ்தர்பயாமி

ஊர்ஜம் வஹந்தீரம்ருதம் க்ருதம் பய : கீலாலம்
பரிஸ்ருதகும்ஸ்வதாஸ்த தர்பயத மே ஸர்வேகாருண்யபித்ருன் ||

Offer water with tila to the sarvekaaruNyapitR^i bhugnaas.

த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத ||

Sprinkle tila (sesame seeds) on the sarvekaaruNyapitR^i bhugnaas.

உபஸ்தாநம்

With palms joined, in praNaama posture:

நமோ வ: பிதரோ ரஸாய

நமோ வ: பிதரஸ்ஸூஜ்மாய

நமோ வ: பிதரோ ஜீவாய

நமோ வ: பிதரஸ்ஸ்வதாயை

நமோ வ: பிதரோ மந்யவே

நமோ வ: பிதரோ கோராய

பிதரோ நமோ வ:

ய ஏதஸ்மின் ல்லோகே ஸ்த யுஜ்மாகும்ஸ்தேஅனு

யேஅஸ்மின் ல்லோகே மாம் தேஅனு

ய ஏதஸ்மில்லோகே ஸ்த யூயம் தேஜாம் வஸிஜ்டா பூயாஸ்த

யேஅஸ்மின் ல்லோகே அஹம் தேஜாம் வஸிஜ்டோ பூயாஸம் ||

உபவீதி, ப்ரதக்ஷிணம், நமஸ்காரம், அபிவாதநம்

Return the yoGYopaviitam.h to upaviitii position, perform pradakshiNa of the bhugnaas, (if the locations does not so permit, perform aatma- pradakshiNa) while chanting the following mantraas.

வாஜே வாஜேஅவத வாஜிநோ நோ தநேஜ் விப்ராம்ருதா ருதஜ்ஞா :
அஸ்ய மத்வ: பிபத மாதயத்வம் த்ருப்தா யாத பதிபிர் தேவயானீ : ||

தேவதாப்ய: பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவ ச

நம: ஸ்வாதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம: ||

Perform saashhTaanga namaskaara (if not possible, suukshma namaskaara) and offer abhivaadana

அபிவாதயே, ----- ருஜேய ப்ரவராந்வித

----- கோத்ர: ----- ஸூத்ர: ----- ஶாகாத்யாயீ

----- ஶர்மா நாமாஹம் அஸ்மிபோ.

wear the yaGYopaviitaM in the praachiinaaviiti position

யதாஸ்தாநம் ப்ரதிஜ்டாபநம்

Sprinkle tila (sesame seeds) on the pitR^i varga bhugnaas while chanting the following.

---- கோத்ரான் ---- ஶர்ம னூ வஸுருத்ராதித்ய ஸ்வருபான்

அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான்

மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீஸ்ச

யதாஸுகம் யதாஸ்தாநம் ப்ரதிஜ்டாபயாமி ||

Sprinkle tila (sesame seeds) on the maatR^i varga bhugnaas while chanting the following.

---- கோத்ரான் ---- ---- ஸர்ம னூ வஸுருத்ராதித்ய ஸ்வருபான்
அஸ்மத் மாதாமஹ மாது ிபிதாமஹ மாது ிப்ரபிதாமஹான்
மாதாமஹீ, மாது ிபிதாமஹீ, மாது ிப்ரபிதாமஹீஸ்ச
யதாஸுகம் யதாஸ்தாநம் ப்ரதிஜ்டாபயாமி ||

Sprinkle tila (sesame seeds) on the sarvekaaruNyapitR^I bhugnaas while chanting the following.

ஸர்வேகாருண்யபித்ருன்
யதாஸுகம் யதாஸ்தாநம் ப்ரதிஜ்டாபயாமி ||

Untie the bhugnaas and pavitram.h, take all the darbhas in the right hand along with the left over tila. Pouring tiirtha on to the right hand, chant the following and gently place the darbha with tila on the spot where the tarpanam.h was performed.

யேஷாம் ந பிதா ந ப்ராதா ந பந்தூர்நசாந்ய கோத்ரிண :
தே த்ருப்திமகிலா யாந்து மயா தத்தை : குஸைஸ்திலீ : ||

த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத.

Return the yaGYopaviitaM to the upaviitii position

ஆசமநம்

அச்யுதாய நம:, அநந்தாய நம:, கோவிந்தாய நம: --- --- ---

ஸாத்விக த்யாகம்

ஓம் பகவானேவ ஸக்ருந்மஹாளயஸ்ராத்நாக்யம் கர்ம
பகவான் ஸ்வஸுமை ஸ்வப்ரீதயே ஸ்வயாமேவ காரிதவான்
அநேந ப்ரீயதாம் ஸ்ரீ வாஸுதேவ :

காயேநவாசா மநஸேந்த்ரியைர்வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே : ஸ்வபாவாத் |
கோமி யத்யத்ஸகலம் பரஸ்மை ஸ்ரீமந்நாராய னூய தி ஸமர்பயாமி ||

|| ஸர்வம் ஸ்ரீ க்ருஜ் னூபணமஸ்து ||

discard the dharba to a place where it is not likely to be trampled under anyone's feet.

[HOME](#)

[STOTRA LIST](#)

[PREVIOUS ARCHIVE](#)

[NEXT ARCHIVE](#)

